

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டனின் உத்தேசிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டமானது நிலைத்து நிற்கும் தன்மை, வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மைகொண்ட ஒரு எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது**

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 9, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரின் 2022 ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த 2022 ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது, நகரசபையின் ஆயுட்கால முன்னுரிமைகொண்ட விஷயங்களுக்கு துணை நிற்கிறது; மேலும் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தின் ஊடாக முன்னேறி நகருகையில், நிலைத்து நிற்கும் தன்மை, வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மைகொண்ட ஒரு எதிர்காலம் ஆகியவற்றை மையமாக கொண்டிருக்கிறது. வரவு செலவுத்திட்ட விவாத நடைமுறைகள் நவம்பர் 29, 2021 அன்று துவங்கும்; மற்றும் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஒப்புதல் டிசம்பர் 8 தேதிக்கு அமைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டக்குழுவின் கூட்டங்களுக்கான [முக்கிய தேதிகள்](#) கொண்ட முழு பட்டியல், வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் முழு வடிவம் ஆகியவை, [நகரின் வலைத்தளத்தில்](#) கிடைக்கின்றன. உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பற்றி பொதுமக்கள் மீள்பார்வையிட்டு மற்றும் பின்னூட்டக்கருத்துக்களைக் கூற நகர நிர்வாகம் வரவேற்கிறது.

நகரில் ஏற்கெனவே இருக்கும் திட்டங்கள் மற்றும் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், உட்கட்டுமானத்தை நிலைத்து நிற்கும் தன்மை கொண்ட அளவுகளில் நிலைநிறுத்துவதற்காகவும், மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக தன்னைத் தயார்ப்படுத்தவும், நகர நிர்வாகம் 2.7 சதவீத சொத்து வரி உயர்வினை முன்மொழிந்துள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்குமேயானால், நகர சேவைகள் வகையில் 1.3 சதவீதம் மற்றும் பீல் பகுதி சேவை வகையில் 1.5 சதவீதம் என சொத்து வரி இருக்கும். ஆக மொத்தமாக குடும்பம் ஒன்றுக்கு இந்த வரி உயர்வானது, சராசரியாக \$142 என இருக்கும். (எண்களின் முழுமையாக்கம் காரணமாக தொகைகளும் சதவீதமும் கூட்டினால் மொத்ததொகைக்கு சமமாக இருக்காது)

வரவுசெலவுத் திட்ட விவாத நடைமுறைகளின்போது சொத்து வரி விதிப்பில் உயர்வு அல்லது குறைப்பினைச் செய்ய பல்வேறு வாய்ப்புக்கள் கொடுக்கப்படும், இதில் சத்தியமாகவே மருத்துவமனை வரிவிதிப்பும் அடங்கும்.

**2022 ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்**

- \$53.2மில்லியன் – இளைஞர் கூடுமிடம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் (Sports Hall of Fame) உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிக்கான புதிய கட்டிடங்கள் கட்டுமானத்திற்காக.
- \$4.6மில்லியன் – அண்டை அயலில் இருக்கும் பூங்காக்களை மேம்படுத்தல், தரமுயர்த்தப்பட்ட நடைபாதைகள், விளையாட்டுக்களங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஓடுதளங்கள் ஆகியவற்றை புதிதாக அமைக்க அல்லது மேம்படுத்துவதற்காக.
- \$9.1மில்லியன் – டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வியாபார வளர்ச்சி ஆகியவற்றுக்காக மூன்றாண்டுக் காலத்தில் செலவிடப்படும்; \$13.4 மில்லியன்- இது டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் புத்துயிருட்டம் கொடுக்கவும்; மற்றும் \$20மில்லியன் புதுமை படைத்தலுக்கான மையம் ஒன்றைக் கட்டுமானம் செய்ய தயார்ப்படுத்தவும் செலவிடப்படும்
- \$19 மில்லியன் – புதிய பேருந்துகளுக்காக; இவற்றில் பெரும்பாலானவை மின்சாரத்தில் இயங்குவனவாக இருக்கும்; \$17 மில்லியன் – இது சிங்க்வாக்ஸ் சாலை பகுதியில் ஸூம் சேவை விரிவாக்கத்திற்காக செலவிடப்படும் (2022 இல் \$3.3மில்லியன்)
- \$22.6 மில்லியன் – சாலை மேற்பரப்பு பாவுவதற்காக, மறுகட்டுமானம் செய்ய மற்றும் இதர மேம்படுத்தல்களுக்காக
- \$100 மில்லியன் – இது மூன்றாண்டுக் காலத்தில் ரிவர்வாக் திட்டப்பணிக்காகவும் ( 2022 இல் \$9.3மில்லியன்) வெள்ளத்தடுப்பு பணிக்காகவும் மற்றும் பொருளாதார உட்பொதிவினை வெளிக்கொண்டுவரவும் செலவிடப்படும்
- கறுப்பர் இனம் மற்றும் பூர்வகுடி இளைஞர்களுக்கு பணிப்பயிற்சி மற்றும் கூட்டுறவு பயிற்சி வழங்கப்படும்; ப்ராம்ப்ட்டன் நூலகத்திற்காக பரவலான தன்மை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்சேர்த்தல் ஆகியவை செய்யப்படும்
- பாதுகாப்பான சாலைப்பயணத்திற்காக தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு அமலாக்க கேமிராக்கள்- 8 எண்ணிக்கை – பொருத்தப்படும்

**நீங்களும் கருத்து கூறுங்கள்**

இந்த உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை மீள்பார்வையிட்டு தங்களின் பின்னூட்டக்கருத்தினை பின் வரும் வழிமுறைகளில் தெரிவிக்குமாறு, குடியிருப்புவாசிகள், வியாபாரிகள், வளர்ச்சியில் பங்குபெறுவோர் ஆகியோரை நகர நிர்வாகம் உற்சாகப்படுத்துகிறது:

- மின்னஞ்சல் அனுப்பவும்: [budget@brampton.ca](mailto:budget@brampton.ca) எனும் மின்னஞ்சல் முகவரியில் கேள்வி கேட்கலாம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம்
- தொலைபேசியை உபயோகிக்கவும்: உங்கள் உள்ளீட்டினை வழங்க 311 க்கு அழைக்கவும்.

- ஈடுபாடு காட்டும் வாய்ப்பில் இணையவும்: நவம்பர் 16 காலை 9:30 மணி முதல்காலை 10:30 மணி வரை வியாபாரிகள் மெய்நிகர் ஈடுபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். அதே நவம்பர் 16 இல் குடியிருப்பவாசிகள் ஒரு டெலிடவுன்ஹால் நிகழ்ச்சியில் மாலை 6:45 மணி முதல் 8:15 மணி வரை கலந்துகொள்ளலாம்; இதில் தற்போக்கான முறையில் கிடைக்கும் தொலைபேசி எண்களுக்கு அழைப்புக்கள் வரும். இந்த ஈடுபாட்டு நிகழ்ச்சிக்காக பதிவு செய்ய, வருகை தரவும்: [www.brampton.ca/budget](http://www.brampton.ca/budget).
- சிறப்பு பேச்சாளர்: வரவு செலவுத் திட்டக் குழுவில் அல்லது வரவு செலவுத் திட்ட ஒப்புதல் குழு கூட்டத்தில் பேச [சிறப்பு பேச்சாளருக்கான](#) ஒரு வேண்டுகோள் வைக்கவும்.
- பங்கேற்கவும்: வரவு செலவுத் திட்டக் குழு கூட்ட முடிவில் அந்த நாளின் நிகழ்ச்சிநிரல் தொடர்பான பொதுமக்கள் கேள்வி நேரத்தில் கேள்விகள் கேட்கவும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்டனின் உத்தேசிக்கப்பட்ட 2022 வரவு செலவுத்திட்டமானது நிதிரீதியான நிலைக்கவைக்கும் தன்மை மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டது; மற்றும் இது கவுன்சில் கால முன்னுரிமைகொண்ட விஷயங்களுடன் ஒருமித்து போவது. ஒரு துணிச்சலான தொலைநோக்குப் பார்வை கொண்டபடி, ஒரு முற்போக்கான நகரமாக, தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும் இந்த வேளையில், வாய்ப்புகளை உருவாக்குவது, நகர வசதிகள், பொது இடங்கள், திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பது, நமது குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிப்பது மற்றும் நமது சமூகத்தில் உள்ள பகுதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்; இவையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் பங்களிக்கின்றன. நகர நிர்வாகம் ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான வரவு செலவுத்திட்ட செயல்முறைக்கு உறுதியூண்டுள்ளது, மேலும் குடியிருப்பாளர்களை இதில் ஈடுபடுத்தவும் அவர்களின் கருத்தைக் கூறவும் ஊக்குவிக்கிறது.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்டன் நகரம்

"நன்றாக இயக்கப்படும் நகரமாக, ப்ராம்ப்டன் நிதி ரீதியான வகையில் வலுவாக உள்ளது மற்றும் தொற்றுநோயிலிருந்து மீண்டுவருவதற்கும், வளர்ந்து வரும் நமது சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் பொருளாதார வகையில் தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் நிலையான முதலீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தொற்றுநோய் தாக்கத்தின்போது ப்ராம்ப்டனின் வரவுசெலவுத் திட்டத்தை வரையறுத்ததன் மூலம், நகரம் நிதி ரீதியான விவேகம் கொண்டுள்ளது; மேலும் எதிர்காலத்தில் நிதிரீதியாக நிலைத்திருக்கும் தன்மைக்கான அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டமானது, மேற்கொண்டு உள்ளீடுகள், விவாதங்கள் மற்றும் முன்னுரிமைகொடுத்தல் ஆகியவற்றுக்கான தொடக்கப் புள்ளியாகும். கிடைக்கக்கூடிய பல ஈடுபாடு கொள்ளும்

வாய்ப்புகள் மூலம் தங்களுடைய கருத்துக்களை வழங்க குடியிருப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

- நாஷ் டேமர், பொருளாளர், ப்ராம்பட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)